

## Tamil Murli Quiz 16-07-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடையை தேர்வு செய்யவும்:

இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தில் நீங்கள் \_\_\_\_\_. இது அனாதியான நாடகம். இதில் கொஞ்சம் கூட மாற்றம் ஏற்பட முடியாது.

- A. ☐ பகவானுடைய குழந்தைகள்
- B. ☐ விஸ்வ சேவாதாரிகள்
- C. ☒ அதிசயமான நடிகர்கள்
- D. ☐ தேவி, தேவதைகள்

Q.2) சரியான விடையை தேர்வு செய்யவும்:

எந்த ஆழமான ரகசியத்தை புத்திவான்கள், தொலை நோக்கு பார்வை உள்ள குழந்தைகள் தான் புரிந்து கொள்ள முடியும்?

- A. ☐ முழு நாடகத்தின் முதல்-இடை-கடைசியின் ரகசியம்
- B. ☐ விதை மற்றும் மரத்தின் ஞானம்
- C. ☐ சரீரம் என்ற ஆடையை அணிந்து நடிக்கும் ஆத்மா என்ற நடிகன்
- D. ☐ சத்யுகதிலிருந்து கலியுகம் வரை நடிக்கும் பாத்திரம்
- E. ☐ யாரும் இடையில் திரும்பிச் செல்ல முடியாது
- F. ☒ மேலே கூறிய அனைத்தும்

Q.3) சரியா? தவறா? :

சத்யுகத்திலுள்ள ஏழைகள் கூட இங்குள்ள செல்வந்தர்களையும் விட மிகவும் உயர்ந்தவர்கள் ஆவார்கள். எவ்வளவோ பெரிய பெரிய ராஜாக்கள் இருந்தனர். செல்வம் நிறைய இருந்தது. ஆனால் விகாரிகளாக இருந்தனர். இவர்களை விட அங்குள்ள சாதாரண பிரஜைகள் கூட மிக உயர்வானவர்களாக இருப்பார்கள்.

- A. ☒ சரி
- B. ☐ தவறு

Q.4) சரியான விடையை தேர்வு செய்யவும்:

குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இந்த எல்லைக்கப்பாற்பட்ட நாடகத்தின் முதல் இடை கடைசியின் \_\_\_\_\_ இருக்க வேண்டும்.

- A. ☒ ரகசியம்
- B. ☐ ஞானம்
- C. ☐ விசயம்
- D. ☐ நினைவு

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

உங்களுடைய \_\_\_\_\_ விதை மற்றும் மரத்தின் முழு ரகசியமும் உள்ளது.

- A. ☐ மனதில்
- B. ☐ சமஸ்காரத்தில்
- C. ☒ புத்தியில்
- D. ☐ நினைவில்

Q.6) சரியான விடையை தேர்வு செய்யவும்:  
ஞானத்தை மனன சிந்தனை செய்யாத குழந்தைகளின் \_\_\_\_\_ மாயை  
பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

A. ☐ புருஷார்த்தத்தில்  
B. ☐ நினைவில்  
C. ☒ புத்தியில்  
D. ☐ முயற்சியில்

Q.7) சரியான விடையை தேர்வு செய்யவும்:  
நடந்து சுற்றியபடி புத்தியில் நினைவு இருந்தது என்றால்  
\_\_\_\_\_ முடிந்துவிடும்.

A. ☐ கர்மபோக்  
B. ☐ பாவச்சுமைகள்  
C. ☐ பதீத நிலை  
D. ☒ மாயையின் பிரச்சனைகள்

Q.8) சரியா? தவறா? :  
குணங்களும், அவகுணங்களும் மனிதர்களுக்குள் இருப்பவை. அவர்கள்  
பேசிக்கொண்டே இருக்கின்றனர். தந்தையின் மகிமையைக் கூட நீங்கள்  
சரியான முறையில் அறிவீர்கள். அவர்கள் வெறுமனே கிளிப்பிள்ளை போல் பாடியபடி  
இருக்கின்றனர். அர்த்தம் எதுவும் தெரியாது.

A. ☒ சரி  
B. ☐ தவறு

Q.9) சரியான விடையை தேர்வு செய்யவும்:  
இது \_\_\_\_\_ உலகம், \_\_\_\_\_ தர்மத்திற்கான  
\_\_\_\_\_ ஞானமாகும்.

A. ☐ பழைய  
B. ☐ பாவனமான  
C. ☒ புதிய  
D. ☐ மாற்றான்

Q.10) சரியான விடையை தேர்வு செய்யவும்:  
யார் எப்போதும் நினைவு மூலம் தந்தையுடன் தொடர்பில் உள்ளனரோ அவர்கள்  
சகயோகத்தின் அனுபவம் செய்தபடி \_\_\_\_\_ ஆகின்றனர்.

A. ☐ நிரந்தர யோகி  
B. ☐ கர்மயோகி  
C. ☒ வெற்றியாளர்  
D. ☐ கம்பைண்ட் சொரூபமாக